

**බඳ විසන් මිල දී ගත් ඉඩම ජිලභදුව පහත විමසා  
අැති නොරතුරු ඔබට තැකි පමණින් සඳහන් කර එවන්න.**

න්‍යෙන්කள් ඩිජිතල නොරතුරු ප්‍රාග්ධන ප්‍රාග්ධන ප්‍රාග්ධන ප්‍රාග්ධන  
කොට්‍යාව මූල්‍යකම මූල්‍යකම මූල්‍යකම මූල්‍යකම මූල්‍යකම මූල්‍යකම

**Furnish Following Information as much as possible  
in respect of the Land Purchased by you .**

01. I. ඔබගේ සම්පූර්ණ නම / ඉංකණතු මුළු පෙයර් / Your name in full: .....  
.....
- II. ජා. නැ. අංකය/ තො. අ. ආ. මිල/N.I.C.No: .....  
.....
- III. වෘත්තිය/ රැකියාව / තොයිල / පත්‍රවී/Profession or Occupation: .....  
.....
- IV. දුරකථන අංකය/ තොලෙපොසි ණල: / Phone No: .....  
.....
- V. රු-මේල්/ස-මෙයිල / E-mail: (අන්තම්/කිරුප්‍යින් / if any) .....  
.....
- VI. පදිංචි ලිපිනය/ බත්‍රිවිට මුක්වරී/Residential Address: .....  
.....  
.....
- VII. මූලිං ගත් ඉඩමේ ප්‍රමාණය/ බාංක්පත්ත කාණියින් පරප්පාව ...../Extent  
of the land purchased:.....
- VIII. ඔවුන් සඳහන් වරිනාකම/ ආවணාත්තිල ගුරුපිට්‍යාන් පෙනුමත්/Value of deed :  
.....
02. ඉඩම මූල දී ගත් අරමුණ: ඔබට හෝ දරුවන්ගේ පදිංචිය සඳහා තීව්‍යක් තැනීමට ද? ව්‍යාපාර  
යොඩානැගිල්ලක් සඳහා ද? වෙනත් කරුණක් සඳහාද? / කාණි බාංක්පත්ත නොකළම :  
ඉංකණුක්කො, පිළිගෙන ඇංකුක්කො වේ ඕනෑම අමෙව්පත්තකාකවා? බර්තතකක  
කට්ඨිතත්තිර්කාකවා? වෙතු කාරණාංකණුක්කාකවා? / Purpose of the Purchase: Construction of  
a house / residential purpose / Commercial building/or any other purpose:  
.....
03. ඉඩම ගෙවූ මුදල සොයා ගත්තේ , ඉකිලි කර ගත් මුදලින් / බැංක ගෙවැලීන් / රජයේ සේවක අත්තිකාරම්  
නෙවැලීන් / පුද්ගලික ගෙවැලීන් / මත / කුඩා මුදලකන් / දේපලක් පුවමාරු කිරීමෙන් / වෙනත් :  
කාණිකුරු සෙවුත්තිය පණම් ප්‍රාග්ධන ප්‍රාග්ධන ප්‍රාග්ධන ප්‍රාග්ධන ප්‍රාග්ධන  
අර්ථ සෙවෙක් කාණිකුරු සෙවෙක් කාණිකුරු සෙවෙක් කාණිකුරු සෙවෙක් කාණිකුරු සෙවෙක්  
පරිමාත්‍රත්තින් මුදල / ගුවන්ය: / Funds raised for the purchase by, Savings/ Bank Loans /  
Government Servants Loans/ Personal Loan/ A gift/ Exchange of a property /any  
other.....
04. ඉඩම ඔබට ලැබුණේ ඇංක් සම්බන්ධයක් මතද? කාණි ඉංකණුක් කිඩාත්තතු ඉඩම ඔබට  
තොටර්ප් මුදලකවා?/Whether the Land is inherited by  
you?.....  
..... එසේ නම් කාගෙන් ද: අප්‍යයායින් බවර මුදල / If so name of the  
donor: (ඇංක් සම්බන්ධය සනාථ කිරීම සඳහා උප්පැන්න සහතිකයේ /විවාහ සහතිකයේ ජායා පිටපතක්  
..... 2 වෙනි පිටපත

அழுங்கன்/ சொந்த உறவை உறுதிப்படுத்துவதற்காகப் பிறப்புச் சான்றிதழின் /  
திருமணச் சான்றிதழ் போட்டோ பிரதியை இணைக்கவும்) / (In confirmation attach copy of Birth Certificate/marriage certificate)

05. ஓவிமல ஒளை வீரைகி அகாரய /காணியை அண்மிக்கும் முறை/Direction to the Land: :

I. உலகம் செய் மார்க்கேயே சீவு கேவியேந் சிலைந் கரந்த./அண்மையில் உள்ள பஸ் பாதையில் இருந்து சுருக்கமாகக் குறிப்பிடவும். /Brief description from the nearest bus route:

.....

.....

.....

.....

.....

.....

.....

.....

.....

.....

II. உலகம் ஆகீ பூர்வ நகரய ஹா ரீ ஆகீ டூர் (யார், தீவர்த்தம், கி.மீ.)  
அருகில் உள்ள பிருதான் நகரத்தின் தூரம் (யார்/ மீற்றர் /மைல்: /கி.மீ.)  
Nearest Main town and distance (Yrds./metres/.Miles/ K.M)

.....

III. உலகம் செய் மார்க்கேயே சீவு ஓவிமல ஆகீ டூர் யார்/ தீவர்த்தம்/அண்மையில் உள்ள பஸ் பாதைக்கு காணியிலிருந்து உள்ள தூரம் யார்/ மீற்றர் / கி.மீ. / மைல்: /Distance to the land from the nearest bus route yrds/ metres/ km/ miles:

.....

IV. ஓவிமல பூர்வை வீரைகி மார்க்கேயே பல்ல அவி/ காணியின் நுழைவாயில் பாதையின் அகலம் அடி/ Breadth of the access road: .....

.....

V. ஓவிமல பூர்வை மார்க்கேயே கார் பார்கி/கொஞ்சீவி பார்கி/காபரி பார்கி/ பொருள் பார்கி/ அவி பார்கி/வெந்தி/மேலே குறிப்பிட்ட நுழைவாயில் பாதை தார்ப் பாதை/ கொங்கிறிட பாதை/ காபற் பாதை/ மண் பாதை/ அடிப்பாதை/ ஏனைய/ The above access road is a Carpet road/Tar road / Concrete road/ Gravel road/ Foot path/ Other : .....

VI. ஓவிமல அயன் பலாக் பாலன அயன்கை ஹே பூட்டேயை லேக்கம் கொவிள்ளை/ காணிக்குரிய உள்ளூராட்சி சபை அல்லது பிரதேச செயலகப் பிரிவு/Local Authority or Divisional Secretary Division : .....

.....

06. மீண்டும் கொடுக்கு வாங்கப்பட்ட காணியில், /In the Land purchased,
- I. ஆயேஶனயுள்ள நோகைகி விலி பூர்ணமான ஆக்னமி கொடுக்க வேண்டுமா? பயன்படுத்த முடியாத நிலம் இருப்பின் அதன் அளவு? /Extent of the land which can not be used if any? .....
  - II. ஓவிமலை - கொடுக்க வேண்டுமா? / காணி, கல், பரல் கற்களைக் கொண்டதா? /Is the land situated in the rocky area? / .....
  - III. சீதீ ஏழுமிகு ஸ்திரமா? / குத்துச் சாய்வினைக் கொண்டதா? /Is it steepy?
  - IV. மீண்டும் கொடுக்க வேண்டுமா? கரையில் அங்கே கொடுக்க வேண்டுமா? விலைக்கு வாங்கப்பட்ட காணி பிரிவுபடுத்தப்பட்டு வேறு வேலைத்திட்டங்களுக்கான நிலத்துண்டா? /Is the land an allotment of a blocked out land? Is the land blocked out of a housing scheme? .....
  - IV. மார்க் பூல்லுக்கிறீர்மக்கீடு உடனடியாக வேண்டுமா? வேலைத்திட்டங்களுக்கான நிலம் பாதையை அகலமாக்கும்போது உங்கள் காணியில் ஏதாவது நிலப்பரப்பு உங்களுக்கு இல்லாமல் போகக்கூடிய ஆபத்து நிலைமை தற்போது உள்ளதா? /Any risk involve in losing any extent due to road widening at present? .....
  - VI. ஓவிமேலி வரிநாகம் அவுதிலே வெள்ள வெள்ள காணியின் பெறுமதி குறையக்கூடிய வேறு காரணங்கள் இருப்பின் அதனைக் கீழே குறிப்பிடவும் /Any other reason which affect to the value of land? If so indicate:
- 07.
- I. ஓவிமேலி உலையேஶன லை கைநிலே நோகைகி நீதியை வேண்டுமா? அராவூல் /பாகை தீவெடு? காணியிலிருந்து பிரயோசனம் எடுக்க முடியாமல் உள்ள சட்டப் பிரச்சினைகளோ அல்லது வேறு பிரச்சினைகளோ/ பாதிப்புக்களோ உள்ளனவா? /Any encumbrance which may disturb the title? .....
  - II. ஓவிமலை கீழே கொடுக்க வேண்டுமா? பொட்டு காணி மண்ணரிப்புக்கு உட்படுகின்றதா? பிரயோசனமற்றதாகக்கூடியதா? பொது நீர்ப்பாதை அல்லது கழிவு நீர்க்கால்வாய்களினால் சேதம் ஏற்படக்கூடியதா? / Any affects of erosion or by waste water: .....
  - III. கோவீ கால கீழே கூழிரை நாம் கேட்க வேண்டுமா? காணியா? அவ்வாறாயின் மேட்டு நிலமாக்க அனுமதி பெற்றுக்கொள்ள முடியுமா? Whether land is registered in Department of Agrarian Services? If so, could permission be obtain for filling? .....
  - IV. அதிக வீதிக்கு கீழே கூடுமா? / வன சுதாங்களைக் காணியா? அவ்வாறாயின் மேட்டு நிலமாக்க அனுமதி பெற்றுக்கொள்ள முடியுமா? Whether land is registered in Department of Agrarian Services? If so, could permission be obtain for filling? .....

08. I. ඉඩමට ජලය ලබා ගත හැකිද? දැනටමත් තිබේද? / කාණික්කු තண්ණීර් බසති පෙත්තුක්කොස්ස මුද්‍යුමා? තහ්පොතු ඇගුක්කින්නතා? /Whether water could be obtain?/ Already available to the land?.....
- II. විදුලිය ලබා ගත හැකි ද? දැනටමට තිබේ ද?/ මින්සාරම් පෙත්තුක්කොස්ස මුද්‍යුමා? තහ්පොතු ඇගුක්කින්නතා? /Whether Electricity could be obtain?/ Already available to the land?.....
- III. ඉඩමේහි වගා කර ඇති හෝග / කාණියිල් පයිරිටප්පට්ටුස්ස පයිරිකළා /Crops cultivated in the land?.....
- IV. කව දුරටත් වගා කළ හැකි බේම් ප්‍රමාණය කොපමණද? පර්වස් /අක්කර/ මෙලුම් පයිරිටක්කාදිය නිලත්තින් අභාව එව්වාවූ? පර්ස්සස්/ රුක්කර: /Extent left to be cultivated?.....
09. I. මිල දී ගන්නා වේට ඉඩමේ තිබූ ගොඩනැගිල්ලේ /ඉදිකිරීම්වල එදින වටිනාකම - ඔබගේ අධ්‍යය පරිදි: රු: බිලෙක්කු බාංගුම්පොතු කාණියිල් ඇගුන්ත කට්ටත්තින්/ නිගුමාණත්තින් අන්තරෙය පෙළුමානම් / උන්කளතු එන්නප්පයු) රුපා /Value of the constructions / buildings at the time of the purchase (Approximate value Rs. :.....
- II. A. ගොඩනැගිල්ලේ වර්ග අඩි ගණන/ කට්ටත්තින් පරප්පාව එන්න? /Square Area: .....
- B. මහල් ගණන/ එත්තනා මාදිකළා/ No of Stories .....
- III. ගොඩනැගිල්ල කොතරම පැරණි ද : අවුරුදු: කට්ටිතම එව්වාවූ පමුණුමයානතු : බරුතාන්කළා /How old is the building? Years : .....
- IV. ගොඩනැගිල්ලට හා ඉඩමට ලබා ගත නොහැකි පහසුකම් කවරේද කට්ටත්තුක්කුම් කාණික්කුම් එනම් පෙරමුද්‍යාත රුග්‍රය බැඳුණු බාංගුම් බාංගුම් පෙත්තු පෙන්වනු ලබයි /Facilities can not be obtain to the land / building:.....  
මෙටර් වාහනයකින් පැමිණීම /විදුලිය ලබා ගැනීම / පොදු නල ජලය ලබා ගැනීම / මොට්ටර් බාංගුම් බාංගුම් / මින්සාරම් පෙත්තුක්කොස්ස / පොතු කුණ්න් පෙත්තු / (Motorable/Electricity/ Pipe borne water)
10. ඉඩමට ප්‍රවේශ වන මාර්ගය ජන ඇතුළුද? කාණික්කුස් නුழුයක්කාදිය පාඨෙත මනිත නුත්මාට්ටම් අත්තනා? /Whether either side of the access road is non residential ?  
.....

ඉහත තොරතුරු මාගේ දැනීමේ හා ටියෙෂයේ තරමට තිවැරදිව ප්‍රකාශ කර ඇති වග සඳහන් කර සිටිම්.එන්නාල් මෙලේ කුත්‍රිප්පිටප්පට් බිපරාන්කළා එනතු ආරිවුක්කුම් නම්පික්කාක්කුම් රුහු බරෙයිල් ඔහු මෙහෙයුම් එනත් තෙරිවිත්තුක්කොස්සන් / I declare that the above information are true and correct to the best of my/our belief and knowledge.  
.....

ඉඩම සිම්කරුයේ හෝ ඉඩම මිල දී ගත් අය හෝ එකී කැනෙක්තා වෙනුවෙන් කටයුතු කරන කැනෙක්තා / කාණි ඉරිමයාණර් අල්ලතු කාණියා බිලෙක්කු බාංගුම් පෙන්වනු ලබයි / The owner of the land/ purchaser of the land /person empowered to act on him/them

දිනය/තිකති /Date: .....